

- ▶ நேற்று, கிட்டத்தட்ட 30,000 தடுப்பூசிகள் நியூ சவுத் வேல்ஸ்-இல் போடப்பட்டன. முதல் தடுப்பூசி மருந்தளவைப் பெற்றுக்கொள்வதில் 80.1%-ஐ இந்த மாநிலம் இப்போது எட்டியுள்ளது, அத்துடன் எம்மில் 48.5% ஆனோர் இப்போது முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டுள்ளோம். இவ்வளவு வலுவான எண்ணிக்கையில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன் வந்த சமூகத்திற்கு நன்றி. தயவுசெய்து உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் ஊக்குவியுங்கள், அத்துடன் உங்கள் தடுப்பூசிக்கு இன்றே nsw.gov.au-இல் பதிவு செய்யுங்கள்.
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 1,351 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ கோவிட்-19 என்பது எந்த வயதிலும் உங்களைப் பாதிக்கக்கூடிய மிகக் கடுமையான நோய் என்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்.
- ▶ கோவிட்-19 பொதுச் சுகாதார ஆபத்து அதிகரித்திருப்பதால், அல்பரி (Albury) மற்றும் லிஸ்மோர் (Lismore) உள்ளூர் அரசாங்கப் பகுதிகளுக்கு (LGAs), இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல், ஒரு வாரம் வரை வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவுகள் (stay-at-home orders) அறிமுகப்படுத்தப்படும். சமீபத்திய கோவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக, செப்டம்பர் 10 முதல் அல்பரி (Albury) மற்றும் செப்டம்பர் 7 முதல் லிஸ்மோர் (Lismore) ஆகிய இடங்களில் இருந்த எவருக்கும், இந்த வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவுகள் பொருந்தும்.
- ▶ நோயறிஞர்களைக் கண்காணிக்குமாறும், பொதுச் சுகாதார ஆலோசனைக்குக் கவனம் செலுத்துமாறும், பரிசோதனைக்கு முன் வருமாறும் நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பகுதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீங்கள் அறிந்துவைத்திருப்பதைத் தயவுசெய்து உறுதிசெய்து கொள்ளுங்கள்: <https://www.nsw.gov.au/covid-19/rules>
- ▶ நோய்த்தொற்றாளர்கள் பெரும்பாலும் மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில்தான் தொடர்ந்தும் உள்ளனர். கிரீனேக்கர் (Greenacre), கில்்ட்ஃபோர்ட் (Guildford), ஓபர்ன் (Auburn), பஸ்பி (Busby) பாங்க்ஸ்டவுன் (Bankstown), மெரிலாண்ட்ஸ் (Merrylands), பிளக்டவுன் (Blacktown), பஞ்ச்பௌல் (Punchbowl), லிவர்பூல் (Liverpool) மற்றும் யகூனா (Yagoona) ஆகியவையே கவலைக்கிடமான சிட்னியின் புறநகர்ப் பகுதிகள் ஆகும். குறிப்பாக பரமட்டா (Parramatta) மற்றும் லிவர்பூலில் (Liverpool) வசிப்பவர்களை, உங்களால் முடிந்தவரை விரைவில் உங்கள் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.
- ▶ அடையாளம் காணப்பட்ட நோய்த்தொற்றாளர்கள் இல்லாத சில பகுதிகளில், கழிவுநீரில் நோய்க்கிருமிகள் மேலும் கண்டறியப்பட்டுள்ளன. குன்னெடா (Gunnedah), இன்வெரெல் (Inverell), ஹண்டர் கருவா (Hunter Karuah), கொஃப்ஸ் ஹார்பர் (Coffs Harbour), கவ்ரா (Cowra), யங் (Young) மற்றும் நரூமா (Narooma) ஆகிய இடங்களில் வசிப்பவர்கள், தயவுசெய்து விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் நோயறிஞர்கள் உள்ள எவரையும், பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வருமாறு நாங்கள் வற்புறுத்துகிறோம்.
- ▶ பேகா பள்ளத்தாக்கு (Bega Valley), பிளேனி (Blayney), போகன் (Bogan), கபோன் (Cabonne), டங்கொக் (Dungog), ஃபோர்ப்ஸ் (Forbes), மஸ்வெல்ப்ரூக் (Muswellbrook), நர்ராப்ரி (Narrabri), பார்க்ஸ் (Parkes), சிங்கிள்டன் (Singleton), ஸ்னோவி மொனாரோ (Snowy Monaro) மற்றும் அப்பர் ஹண்டர் ஷைர் (Upper Hunter Shire) உள்ளூர் அரசாங்கப் பகுதிகளுக்கு, இன்று (வியாழக்கிழமை 16 செப்டம்பர்) மதியம் 1 மணி முதல், வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவுகள் நீக்கப்படும்.